

அறஞர் C.N. அண்ணதுரை

தீட்டிய

எழு
பங்காளர்

நம்பவே ஜோலா



திரு பங்காளர்
எமிலி சோலா

அறநர் அண்ணுசாலை தட்டியது.



விடை : 6 அணு

பிரகாரம்:
மீன் பிடிப்போர் சங்கம்,
திருவாசிக்கேணி (மின்)

உதற்பதிப்பு :
ஷ்டம்பர்—1950.

இரண்டாம்பதிப்பு :
ஜூலை 1951

16/89

விற்பனையாளர் :
பகுத்தறிவுப் பாசுறை,
147, பவழக்காரத் தெரு,
சென்னை—1.

எ மிலி ஜோலா

“கோட்டை ! கோட்டை !”

ஒரு பெருமுச்ச.

“அக்ராம் ! அந்தி ! அடுக்காறு ”

கண்ணீர் புரள்கிறது.

“ஏதுக்கா இந்துக்கந்தி ?”

ஏக்கமான பார்வை, கடலீக் கடந்துசென் று, டாரிஸ் பட்டணத்திலே, மாளிகை, மனைவி, மக்கள், உற்றர் உறவினர்மீது பாய்கிறது.

“ஓடு ரூற்றும் செய்யாத ஏன்கு இநக் கடுக் தன் டனியா? நீக்காகப் போராடுபவர்கள் இல்லையா? நீ பராத்தையக் காப்பாற்ற யாரும் இல்லையா? பொய்கய மெய் யென்றுக்கும் வஞ்சகரை வீற்ற ஓடு வீரன் இல்லையா? உன் யைக்காகப் பரிந்து பேச, யாரும் இல்லையா! ஏழையங்காளர் உண்டோ இல்லையா! ஓடு பிழையும் செய்தறியா ஏன்னை இந்து தீவிடை நல்லிய தீவர்களின் போக்கை, எதிக்கும் துணிவு பொன்ட ஓடு நீள் இல்லையா! ஏல்லோருமா மன்றயிட்டு விட என்ன? ஓடுவர் இல்லையா உன்றை உரக்க! ஏக் பொருட் பேரோமிட! நீதைய நினைப்பட்ட!”

சௌர்வ மேலிட்டுச் சாய்கிறுன்! அவனுடைய உடை சுக குநாஷகிக் கிடக்கிறது. ஒரு காலத்தில் ராணுவாட்டைதரித்துக்கொம் ஏரமாகப்பாரிசில் உடல் வியவன், ஆயுட்தண்டனை பெற்று, (அந்தமான் தீவு போன்ற) டெவிலஸ் தினிலே உழல்கிறுன்.

அவன் செய்த குற்றம் என்ன? அதைத்தான் அவன், தண்டிக்கப்பட்ட அன்றும் கேட்டான், தினிலே ஒவ்வொருநாளும், கேட்டபடி இருந்தான்; பதில் என்ன? காற்று ஏதோ பேசிற்று; புரியாத மொழி! அலை ஒவித்தது; ஒவிதான், பொருள் இல்லை! அவனுடைய பெருமூச்சு ஒன்றுதான் புரியக்கூடிய மொழியாக இருந்தது. அனியாயமாகத் தண்டிக்கப்பட்டான், வஞ்சகரின் வலையில் சிக்கினான், வதைகிறான்; அக்ரமக்காரரின் இலக்காகி இம்சைபபசிகிறான். குற்றமற்றவன், கொடுமை செய்கின்றனர் என்று தெரிவிக்கிறது பெருமூச்சு. அது, தினில் பாரிஸ் நெடுந்தூரத்தில் இருக்கிறது. பாரிஸ்.....

தினிலே, திக்கற்றங்கிலையிலே, தியர்களின் சூழ்சி சியினால் தண்டனை பெற்ற டியைஸ், ‘ஒருங்குறும் நடுங்கீய்யவில்லையே’ என்று, குழந்தீக் கொண்டிருந்தான். அலைகடவிடையே உள்ள அந்தத் தினிலே, அவர், ஆறுதல்கூறுவாரின்றி அவதிப்பட்டான். கண்ணென்றிரே கடல்-கருத்திலேயும் கடல்தான். அலை அலையாக எண்ணங்கள். தாய்நாட்டைத் துரோகம் செய்து, அரசாங்கத்தாரின் இராஜாவு இரகசியத்தை வெளியிட்டான் என்று 1845-ல் குற்றம் சாட்டப்பட்டு, ஆயுட்டண்டனை தரப்பட்ட வன் டிரைபஸ். அவன்மீது சுமத்தப்பட்டது, அபாண்டம் என்று சிருபிக்க முடியவில்லை—இடங்கடவில்லை. உண்மைக்குற்றவாளிகள் டிரைப்பைப் பலியிட்டுச் சட்டத்தைச் சரிப்படுத்திவிட்டுத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். அவன், தினிலே திகைக்கிறான்; தியர்கள் தேசத்திலெவர்களெனத் திகழ்கின்றனர். டிரைபசுக்காக வாதிடயாரும் இல்லை! அவன் மனைவி ஒபாது அழுதாள். கண்பார்கள் கதறினர். ஆனால், அவன் பொருட்டுப் போரிட ஒரு மாவீரனும் தோன்றவில்லை.

அவனுக்காகப் போரிடவேண்டுமென்றால், பலம் பொருந்திய பிரன்சு சர்க்காருடன் போர் என்று பொருள். வஞ்சளையில் கைதேர்ந்தவர்களுடன், புன்னகைப்புலிகளுடன், நயவஞ்சக நரிகளுடன் போர் தொடுக்கவேண்டும். இன்னையில்லாத வீரம், ஏழைக்காக எதையும் சகித்துக்கொள்ளும் துணிவு நீள்வையமே எதிர்த்தாலும் அஞ்சாமல்நீதிக்காகப் போரிடும் பண்பு, இவை வேண்டும்! போக போக்கியத்தில் புரண்டுகொண் டிருந்தவர்கள், ஏன் தமது சிறு விரலையும் தூக்கவில்லை! அவர்களின் அலுவல் அதுவா!! மதுநிறைந்த கோப்பை, மதுர மொழி வழியும் அதரம், மயக்கழுட்டும் கண்கள், இவைகளில் மனதைப் பறிகொடுத்தவர்களுக்கு, ஒடு டிரைபஸ் அக்ரமமாகத் தண்டிக்கப்பட்டது பற்றி என்ன கவலை!

“பாபம்! டிரைபஸ், எவ்வளவோ கண்ணிய மாக வாழ்ந்துவந்தவன், கெம்பீர புருஷன்: அவன் கதி கடைசியில், ஆயுட்தண்டனை!”

“என்ன செய்யலாம். சட்டப்படி, உயர்தாநீதி மன்றத்தார் விசாரித்தல்லவா தண்டித்தனர்; அரசாங்கத்தின் இராணுவ இரகசியத்தையல் வலா, டிரைபஸ், வெளிப்படுத்திக்கூட்டான். சாதாரணக் குற்றமல்லவே!”

“செய்திருப்பானு? டிரைபஸ் உண்மையில் குற்றவாளிதானு?”

“இல்லாமலா, தண்டித்தார்கள், தக்க ருஜூ இருந்ததால்தான் நீதிபதிகள் தண்டித்தனர்”

இவ்வளவுதான் டிரைபஸைப்பற்றிய பேச்சு மாளிகை, கொலுமண்டபம், சிர்வாக நிலையங்களில் திவ்வாவாவது, பேசப்பட்டதற்குக் காரணம், திவாந்திர சிட்சை பெறுவதற்கு முன்பு டிரைபஸ்:

பாரிஸ் பட்டணத்தில் அதிகாரியாய், அந்தன் துடன வாழ்ந்ததால்தான். நாதியர்ரவனுகி, தீங்கே நல்கிறான் டிரைபஸ். பாரிஸ் நகைமுடிம் காட்டும் நங்கையாகவே திகழ்ந்தது. டிரைபசின் கணனீர்க்கடலை நீருடன் கலந்தது. “நான் குறையற்ற வாய்! நான் குறையற்றவாய்—” டிரைபஸ், கூறுகிறான் தீவில். ஆதாரம் எங்கே? நீங்கிரபாதி என்பதற்கு ரூஜூ எங்கே? என்று சட்டம் கேட்கிறது. டிரைபஸ், தன் இருதயத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுகிறான். சட்டம் சிரித்துவட்டு, வேறு வேலையைக் கவனிக்கிறது. “நான் குறையற்றவனை” என்று டிரைபஸ் கூறிக்கொண்டிருந்தான் தீவில்; நாடகள் மாதங்களாகன; ஆண்டுகள் உருளத் தோடங்கினா; டிரைபஸ், கந்தவாடையில் திருக்கிறான். கண்கள் குளையாகிப் பிரகு வறண்டு போயினா; கை காலைள் ஏனுப்புருவாயினா; சன்னாத்தில் ஆழி, நடையில் நளாச்சி; டிரைபஸ், நடைடப்பையானுன். ஈரையூரவில் அப்போதும் கேட்டவன்னைம் இருந்தான், ‘நான் டேய்த குறையும்போன்?’ என்று.

டிரைபஸ் ரேய்த குற்றம் என்ன? அவன் நன்றாகப் படித்தான்—குற்றம்.

சமியாத உழைப்பாளி—குற்றம்.

உழையாள சாட்சியங்கள் அவனுக்கேதாகக் கிடைக்க விரிக்கீ—குற்றம்.

அவன் கண்காதவன்—குற்றம்.

பாரிஸ் பட்டணத்திலே, ஒரு பாவீரன் கிளம்பி விடுன், டிரைபஸ் சேயத ஆழ்ரங்களைக்கூற! இரா இனுவ தூரங்கியத்தை வெட்டான என்று ஆழ ரூப சாட்குனர்களே, தச கீச்சே. அவன் சேய்த ஆர்ரப; டடித்தான், உழைபுத்தான், வஞ்சகருங்கு எத்தாக மழுக்கு மனமுத்துலே வலிவு தேடிக்

கொள்ள முடியவில்லை ; அதுதான்குற்றம், என்று இடித்துக் கூறினான் அந்த இணையில்லாத வீரன்.

மான் குற்றம் செய்யாமலா, புவிபார் தண்டிக் கிறூர் ! ஏன், மான் அழான கண்களைக் காட்டிற்று ? புள்ளிமா ச் துள்ளி விளையாடுவதா ! கள் எங்கப்படமற்று ஓடிவதா ! சுருகு உசிதும் சத்தம் கேட்டாலும், மருண்டு ஓடிவது ஒரு குற்றமல்லவா ! சாதுவாக இருப்பது மற்றொர் குற்றய ! பதங்கிப் பாய்வது, பல்லால் கடிப்பது, நகத்தால் கிழிப்பது இரத்தம் குடிப்பது, உறுமுவதுபோன்ற ஒரு நற் பண்பு இல்லை ! இவைகளைப் பெறுதிருச்தல் குற்றமல்லவா ? புவியர், எத்தனை குற்றங்களைத்தான் பொறுப்பார் ! ஆகவேவதான், குற்றம் செய்த மாணைத் தண்டித்தார் !

இரைபஸ் செய்தகுற்றமும் இவ்விதமானதே !

இதனை, இறுமாபபாளருங்கு இடித்துங்கூற, ஒருவர்தான் முன்வந்தார், ஒருபலனுங்கருதாது முன்வந்தார், தன் தலை போகுமே என்ற பய மின்றி முன்வந்தார், எதிர்ப்புச் சந்தியின் தன்மை வையும் அளவையும் பொருட்படுத்தாது முன்வந்தார், நீங்கை நிலை நாட்ட. கைவிடப்பட்டவணைக் காப்பாற்ற ஒரே ஒருவர்தான் வரமுடியும் ! ஒப்பற்ற உள்ளப் பண்புடையோர் மந்தையாக இரார் ! ஒரே ஒருவர்தான், அவர்தான் ஏழை பங்காளர் யீவிஜோவா ! பிரான்சுநாடு மெளனம் சாதித்தபோது, ஜோலா உண்மையை உரைத்தார், ‘உறவர்களிற்றுவா ?’.

எமிலிஜோலாவுக்குத் தவிர, வேறு யாருக்கும் அந்த உறுதயான உள்ளம் இருக்க முடியாது. அதே, ரெருவெருப்பெணக் கொழுக்குவிட்டெரி அப்போது, அதனை அணைக்கத்துணிவது, அணைவருக்கும் சாத்தியமாகக்கூடிய செயல்ல ! ஜோலாவால் முடியும் ! ஜோலா அப்படிப்பட்ட ஆற்றல்

படைத்தவன், அவனுடைய பேனு “நாடு” வக்கா கப் போராடிற்று. நானு, ‘கேவலம்’ ஒரு வழுக்கி விழுங்க வனிதைதான். அவனுக்காகப் போராடிய ஜோலாவால்தான் டிரைபஸ் விஷயமாகவும் போராட முடியும்; போராடினார்—வாழ்க்கை முழு வதுமே வந்யோருக்காகவே போராடிய வீரர் ஜோலா. தனக்காகப் போராடும்படி டிரைபஸ் ஜோலாவைக் கேட்டுக்கொள்ளவில்லை அவன் அந்திக்காரரால் அவதிக்கு ஆளாக்கப்பட்டான் என்று அறிந்தார், ஆவேசம் பெற்றார், ஆற்றல் அவ்வளவையும் செலவிட்டார், “நீ” வெளி வந்தது.

“கானு” சம்பவமும் அப்படிப்பட்டதே.

ஜோலா, அவனது நண்பனுடன் மிகமிகச் சாமான்யர்கள் மட்டுமே செல்லும் சிற்றுண்டிர் சாலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், ஒருநாள்; திடீரென்று கூக்குரல் கேட்டது.

பெண்களின் அலறைலாலி நாலா பக்கங்களி விருந்தும் கிளம்பியது. ஜோலாவும் நண்பனும் ஜூன்னலோரத்தில் சென்றபொழுது ஏராளமான பெண்கள், விரட்டுகிற போலீசிடமிருந்து தப்பி அங்குமின்கும் கிதறிக்கொண்டிருந்தனர். விபசார விதிகளில் போலீசார் நுழைந்து விரட்டினர், விபசாரத்தையல்ல, விபசாரிகளை!!

மேல்மூச்சவாங்க ஒரு இளமங்கை அந்தக் கடைகளை நுழைந்து, ஒரு தானுக்குப் பிலானை மறைந்து கொண்டாள். பயத்தாலும் திகிலாலும் அலீக்கப்பட்ட அந்த மங்கையை ஜோலா தன் நெருகில் அழைத்தான். அச்சத்தோடு அவள் மெதுவாக அவன் பக்கத்திற்கு வந்தாள்; என்னும் போலீஸ்காரன் கடைகளை நுழைந்ததும் தப்பி யோட அவள் முயன்றாள். ஜோலா அவள் பக்கம்

சென்று, அவள் தன்னைச் சேர்ந்த நண்பர் எனக் கூறிப் போலீஸ்காரரை அனுப்பிவிட்டான். பிறகு மூவரும் நாற்காலிகளில் அபர்ந்தனர். வறுமை எவ்வளவு வாட்டியபோதிலும், விடாத அழகின் சாயல் அவள முகத்தில் இருந்தது அவ ஞடைய இழித்தாழில் அவளை முற்றும் சிதைக்க வில்லை. ஜோலாவின் நண்ணன் ஒரு ஒளியன் காரன், அவன் அவனுடைய உருவத்தை அங்கேயே கீட்ட ஆரம்பித்தான். ஜோலா அவனுடைய வரலாற்றைக் கேட்க ஆவவுள்ளவனுமிருந்தான். மிக வணக்கத்துடன் 'உங்கள பெயரென்ன அம்மா' எனக் கேட்டான் ஜோலா. பெயரா? அவள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் அவனுக்கு ஒவ்வொரு பெயர் இருந்தது. பெயர் களைக் கூறிவிட்டு, "என் கேட்க்ரீகள்" எனக் கேட்டாள். 'நானும் உங்களைப் போல ஒருவன் தான் அம்மா' எனக் கூறிவிட்டு, பணியாளைக் கூப்பிட்டு அவனுக்குச் சிற்றுண்டி யளிக்கக் கொள்ளுன.

அவள் தூரத்தைக் கிராமத்தைச் சேர்ந்தவள். பாரிசுக்கு வரும்பொழுது அவளது வயது பதி நேரு கையில் காசு கிடையாது. இளமையும், எழிலும்தான் மிஞ்சியவை. வாழ்வு! அது ஏதோ அவளால் கனவு காணப்பட்ட பொருள். தன் பழைய நினைவுகளைக் கூறும்பொழுது சொற்கள் தழுதழுத்தன; நீர்த்துளி படர்ந்த கண்கள் சொற்றிடர்களை முடித்தன. அவனுடைய தாயகம்—அங்கே செல்ல முடியாது. குளிர், பிழி, பட்டினி-இல்லைகளால் வேட்டையாடப்பட்ட மிருகம் போல் காரால் விரட்டப்படும் அனுதை.

வரலாற்றை ஜோலா உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான். பலவாண்டுகளாக அமைதியை அறி

யாத அவள், தன் துபரை மற்றிருவரிடம் கூறுவது தில் சிறிது அழைதி அடைந்தாள். இருவரும் நேரம் போவதையீடு கவனிக்கவில்லை. அவர்கள் தான் அந்தக் கடையில் கடைசி. சொந்தக்காரன் கடைசியாக ஒவ்வொரு விளக்காக அணிக்க ஆரம் பித்தான். அப்பொழுதுதான் எழுங்கு போக வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு உண்டா கியது.

மூவரும் வெளிக் கிளம்பினார். ஜோலா அவன் கடைய அறைக்குப் போகவேண்டுமென்று பிடிவா தம் செய்தான். நகரில் மிக ரோசமான துர்காற் றம் வீசுகிற குறுகிய தெருவை யடைந்தார். புழுதியடைந்த வீட்டு வாயிற்படிகளில் பெண்கள் “எதாவது அதிர்த்தம் வராதா?” என்ற நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தார் ஜோலா போகும்பொழுது அவர்களது ஆச்சரியக் குருவும், ஏனச் சிரிப்பும், பொருமைப் பேச்சும் அவனுடன் வரும் மங்கையின் மீது வீசப்படுவதைக் கேட்டான்.

தன்னுடைய வருகை தூர்க்கமயானது என்பதைக் காட்டத் தன் நண்பனைத் தொடரும்படிகையசைத்துவிட்டு, ஜோலா அப்பெண்ணி ஸ் அறைக்குள் நுழைந்தான் மங்கிய விளக்கொளி ஷில் அலங்கோலமான அந்த அறையில் அவன் கடிதக் கட்டுகளையும், புகைப் படங்களையும் பூர்ட்டு வருன். கடைசியாகப் புகைப் படமொன்று கிடைத்தது. “நானு” ஆம் அவனுடைய பெயர். குழங்கையின் சட்டைபொன்றை அவன் கையிலெலுத்தான். அம்மங்கை கண்ணீர் விட்டுக் கதறு ஆரம் பித்தான். அவனுடைய குழங்கை, அது இறங்கு விட்டது.

நோலாவுக்கு உலக வரலாறை கண்முக்களுக்கு விற்பது ரூபம் காணப்பட்டது ஆலோசத்துடன் தன் கண்ரீதை அறங்கி, அவன் கையிலிருந்த அப்பெண்ணாரின் சித்திரத்தில் “நானு” என்ற பெயரைத் தீட்டினார். அந்தப் பெயரில் ஒரு பெருங்கதை பிறக்கத் தான் உலகையே உலுங்க.

* * *

அஶ்தப் புக்ககம் பாரில் நகரையே குவுக்கி பது. மாலைபொர்கள் திறந்ததனார், இளாஞ்சுர்கள் துட்டுடித்தனார் அது நாட்டில் ரிலவிய கொடு மையப் பிளாங்கிச் காட்டியது. காட்டின் நவிக்க விலை ஏட்டுக்கூடிய இடம் பெற விழுவது உயர்க்குத் தன் மையல்லவென்று கலைப்புங்காவின் காவலர்கள் சினாஞ்தனார். ஆனால் காரி முரடான வாழ்வினார், இவை இதற்கு முன் ஏன் ஏட்டில் வரவில்லை எனக் கேட்டனார் புக்ககக் கடைகளிலைல்லாம் புத்தகங்கள் கண்ணாங்குச் சூசு தெரியும்படி வைக்கப் பட்டிருந்தன சமூதநில் ‘மதிப்பிற்குரிய’ வகுப் பினார் திடை வென்று புக்ககக் கடையில் நுழைங்க பலப்பறுப்புக்கங்களைப் புரட்டுப் புரட்டிப் பார்கள், கடைசியில் ரசை பேச்சு வாக்கில் கேட்பது போல ‘நானு’ இருந்தால் ஒரு புக்ககம் தானைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரவில் கேட்டு அங்கீச் சென்றனர்.

“நானு”வைப் பற்றி பாரில் முழுவதும் பேசிக் கொண்டு டிருந்துதீவுன்றி உண்மையான “நானு”வுக்கு அகைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவன் வழக்கம் போல் ‘வாழ்வை’ நடத்தி வகுதான் ஒருங்கள் கதவைக் கட்டும் சப்தம் கேட்டது நானு சென்று கதவைக் கிறங்கான். ஒரு வரையும் காலைணும், கதவைப் பிடியில் மூட்டையொன்று தொங்கிபது அதை அனிமுத்தத்தில்

“நானு” என்ற புத்தகம், பூங்கொத்து, தின்பண்டங்கள், பணம்.....முதலியன இருந்தன.

* * *

அப்படிப்பட்ட ஜோவா, பிரான்சு நாட்டிலே, இலக்ஷ்ய மன்றத்தாரால் எள்ளாம் செய்யப்பட்டு, புத்தகம் வெளி ~ டுவோரால் புறக்கணிக்கப்பட்டு யேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு, தனபாடு மொழியினால் நாட்டுக்களுக் கேடு வருகிற தன்று பலர் பழித்துரைக்கக்கேட்டு, பாரிசில், பல கஷ்டங்களை அனுபவித்தார் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பகும் திருப்பினார். ஆகவே தான், எமினி ஜோலாயால், நானுவக்காக அனுதாபத்துடன் போராடியவரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்ற வர்கள், “மேதை” என்ற புகழிபெற மேட்டுக் குடியினரின் பாத சேவை செய்தனர்; அரண்மனைக்கு ஆலாத்தி எடுத்தனர்; ஆஸ்யப் பூஜாரிகளுக்கு அனபாப்ரதேகம் செய்தனர். ஜோவா, மக்களுக்காக, ஒதுக்கப்பட்ட, நகூக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார்! எழுதினார் என்றால், போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளைவிட வலியுடையது; உள்ளத்தை உலுக்கக் கூடியது; உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள்; மயதைக் கோட்டைகளைத் துளாக்கும் வெடிகள்கள். “நீ” வேண்டும். என்று, ஜோவான் பேனு எழுதிற்று என்ன நேரட்டது? “நீ” கிடைத்தது! பாதிரி சபைகளை, அவருடைய பேனு முனையாற்றி அபைத்தது. பல பண்டங்களிலே, மறக்கப்பட்டுப்போன டிரைபசுகளு, நண்பர்களைத் திரட்டிற்று. ஒரு பெரும் படை திரட்டிவிட்டார்; பேனு மூலம். எங்கே தீவிலே, ஏக்கத்துடன்,

“நன் ஒடு கற்றிட செய்யவிர்ஜயே” என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினெட்டு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைப்பட்டவனுக்கு, வெற்றி, விடுதலை; ஒரு ஜோலாவின், எழுத்தால்!!

* * *

பிரெஞ்சு—ஹூர்மன் சம்பந்த மும்மரமாக நடந்துகொண்டிருந்தசமயம், பிரெஞ்சுஒற்றுமென்று வன் ஜூர்மன் படைத்தலைவரின் அதுவலைகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது சிறிய குறிப்பொன்று அவன் கையில் சீக்கியது. அதை அவன் உடனே பிரெஞ்சு படைத்தலைமை இடத் திற்கு அனுப்பினான். அந்தக் குறிப்பில் பிரெஞ்சு நட்டுக்கு உயிர்போன்ற படையமைப்பு இரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த இரகசியங்கள் படைத்தலைமைக் குழுவினருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும் யார் அந்தத் துரோகிடை படைத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். கடைசியாக ஆல்பிரட்டிரைபஸ் என்பவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. உண்மையில் அந்தத் துரோகத்தைச் செய்தவன் எஸ்டர் ஹேஸிள் என்பவன். படைத் தலைமைக் குழுவில் செல்வாக்குப் பெற்றிருந்த எஸ்டர் ஹேஸிளின் நண்பர்கள், அவசரமாக டிரைபஸ்மீது வழக்குத் தொடுத்தனர்.

1895ம் ஆண்டு டிரைபஸ் இராணுவமன்றத்தால் குற்றஞ் சுமத்தப்பட்டு, அந்தமான் போன்ற டென்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான் தண்டிக்கப் பட்ட உடனே பே அவன் வீதிகளில் ஊாவலமாக அழைத்துச் செல்லப்பட்டான். பெரிய மைதானத் தில் அவனுடைய படைவாளும், இராணுவச் சின னாங்களும் பிடிக்கப்பட்டன. கூடியிருந்த மக்களும் ‘ஒழிக் டிரைபஸ்’ என முழுங்கினர். கடல் முழுக்

கத்தில், பறவை கூவுவதுபோல், டிரைபஸ் “நான் குற்றமற்ற என்! பிரெஞ்சு வாழ்க!” எனக்கதறி என். டிரைபஸ் அங்கு ஒரு பக்கத்திலி நுக்க பத் திரிகைக்காரர்களைப் பார்த்து “நீங்களாவாக, எனது தூர்மையை உலகுக்குக் காட்டின்சன்” எனக்கூறினார். பத்திரிகைக்காரர்களுக்கு உண மையை எழுதச் சொல்ல இவன் யார்? அவர்கள் திரும்பினார்கள் “துரோகி டிரைபஸின் முடிவு” என்று கொட்டை எழுத்துக்களைத் தீட்ட.

அங்கு வந்திருக்கவர்களில் ஒருவர் காதில் அந்தச் சொற்கள் விழுந்தன. “குற்றமற்றவரையின், உலக வாலாற்றிலேயே மிகக்கொடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் அவன் தான்” என்று அவர் முன்னுமுனுத்தார். அவர்தான் பிரெஞ்சு காட்டு பெரும் இலக்கிய ஆச்சியர் அனதேல் பிரான்சு.

மற்பிரேருவர் அங்கே வரவில்லை. ஆனால் அவர் காதிலும் டிரைபஸின் கூக்குரல் விழுந்தார். எழுசு கோலை வைத்துவிட்டு, கைகளைப்பிழைச்சுக் கொண்டே அங்குமிக்கும் அறையில் அவர் உலாவி னார், வெறித்த பார்வையுடன். ‘அநீங்கு திட்டங்கள் இருப்பது’ என்று கூறினார் அவர்தான் ஜோலா

*

*

*

டிரைபஸின் நண்பர்கள், ஜோலாவிடம், சில குறிப்புகள் கொடுத்தனர், அவனுடைய தாய்மைக் கான ஆதாரங்கள் அவைகளைத் துணிகொண்டு வேலை செய்ய வேண்டும். டிரைபஸை மீட்கடிலைள் டும் நிதியை நிலைநாட்டவேண்டும். “முடியுமா?” சே! என்ன கேள்வி அது? சிகாழுமின் மொழி.

ஜோலா, டேஞ்சுவை எடுத்தார். பிரான்சு முழுவதும், டிரைபஸை வெறுக்கிறது. ஆம்! அவனுக்

காசப் பரீந்து பேசுபவரையும் பனகச்சும். இலக்கியபன்றம் இடித்துறைக்கும். ஆமாம்! ஆலல் அந்திக்குச் சக்தி அதிகம் இருக்கிறது என்பதற் காக அதன் போக்கில் ண்டுணுவெதா, அதன் அடிபண்வதா, அதற்கா, இந்த அறிவு, ஆற்றலை உள்கைக்குத் துண்டினார்; குழப்புத தாட்களையும், ஆசாரக்கடிதங்களையும் ஒன்று சேர்த்தார்; களத்திட்டில் புலம் விரினார் உண்மை எழுந்தது! எழுதி வர் எழுதிலூர், தூரவெல்லாம் எழுதினார்! எங்கோட்டால் எவ்வளவு ஒருவன் படும் அவத்தைத் துடைக்கத் திட்டிலூர் இரவு இரண்டு ஷப்பள்ளிலை; மூன்று மூடிப்பாட்டிலை; நாடை, டெட்டு வேலைசேயத வண்ண படுகிறது. ஜோவாவன் பலைவி, வடியற் காலை பார்க்கும்போது அரையலை விளக்கு எரிக் கு. து, ஜோலா எழுதுகிறார், மேஜை எல்லாம் தான்கள். ஆடவசம கொண்டவர்போல ஜோலா இருந்தார் “நீதி” தயாராகி விட்டது.

* * *

“அரோரி” பத்திரிகைக்கூட்டத்திலே, நண்பர்களை வரச்சொல்லிவிட்டு, ஜோலா கிளம்பினார், அவர்களைக் காண.

பரட்டைத் தலையுடன், கசங்கிய உடையில், வேசமாகக் கடைவீதியில் ஜோலா சென்ற டோழுது கோச்சு வண்டியில் இருந்த நீதிபதிக்கு ஜோலாவன் வேகம் கலககத்தை உண்டாக்கியது. வீளை. றி.கெகாண்டிருந்த சடைக்காரன் ஜோலா வாய்யை பார்த்தான். சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தவாகன ஜோலாவைக் கண்டதும் வாசற்படி யால் வந்து நின்றனர். பத்திரிகைக்கூட்டத்தில் து.த.பு.யும்போழுது அவரால் அழைக்கப்பட்ட அணைவரும் காத்திருந்தனர். எரியலை வெடிக்கப் போன்றதா?

ஒரைபசினுடைய மனைவியின் கண்கள் நம் பிக்கையால் ஓளிவிட்டன. வழக்கறிஞர் லபோரிக்கு ஒவ்வொரு வினாடியும் யுகம்போதெ ரோன்றியது, அனதேல் பிரான்சுக்கு உட்கார முடிய வில்லை. எல்லோருக்கும் வணக்கங்கள் செலுத்தி விட்டு ஜோலா தன் கையெழுத்துக்கட்டைப்புட்டினான்.

“பிரெஞ்சுக் குடியரசின் தலைவரே.....ஒரைபஸ் வழக்கு பிரெஞ்சு நீதியின்மீது அழிபாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.....’!”

ஒரைபசின் மனைவி மகிழ்ச்சியால் முகமலர்ந்தாள்.

ஜோலா கண்ணுடையைக் கழற்றிக் கண்களைத் துடைத்தார். அறையில் அமைதி நிலையிது. ஒரைபசின் சகோதரரின் கண்ணத்தில் கண்ணீர் வழிந்தது.

“அநீதிக்கு வழிவிட்டு நாம் அமைதியாக வாழ முடியாது. ஒரைபஸ்மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவன் நன்றாகப் படித்தவன்—குற்றம். சலியாத உழைப்பாளி—குற்றம். உண்மையான சாட்சியங்கள் அவனுக்காதரவாய்க்கிடைக்கவில்லை—குற்றம். அவன் ஒரு மூதன்—குற்றம்—அவன் கலங்காதவன்—குற்றம். அவன் கலக்கமடைந்தான்—குற்றம்’.

தடிதுடிக்கின்ற விரல்களால் மற்றொரு பக்கத்தைப் புரட்டினார், குரல் இன்னும் கனத்தது.

“யுத்த மந்திரி, இராணுவக் குழுவினர், படைத் தலைமை எஸ்டர் ஹெவியைச் சந்தேகிக்க மனமொப்பவில்லை. ஒராண்டிற்கு மூன்பிருக்கே அவர்களெல்லோருக்கும் நன்றாகத் தெரியும் ஒரை

பஸ் குற்றமற்றவனென்று. குற்றமற்றவன் தினில் வாடும்பொழுது, அங்கி வழங்கியவர்கள் அமைதி யாக வாழுகிறார்கள், மனைவி மக்களிடம் அன்பு பாராட்டி, மனிதாபிமானமுள்ளவர்களாக.”

நீர்த்துவிப்பார்ந்த கண்ணுடியைத் தடைத்துக் கொண்டு ஜோலா மேலும் படிக்கலானார்.

“இராணுவக் குழுவினர் எஸ்டர் ஹேசை விசாரித்தனர். ஏன்? டிரையஸை மற்றுமொரு முறை தண்டிக்க! இது உண்மை, ஆனால் பயங்கர மான உண்மை. நான் உறுதியுடன் கூறுகிறேன் — உண்மை கிளம்பிழிட்டது, எனும் இதைத் தடைசெய்ய முடியாது.”

ஜோலா உரத்த குரவில் கூவினார். பத்திரிகைக்கூட வாயிலில் மக்கள் கூட்டம் தேங்கியிருந்தது. கண்ணுடிக் கதவுகளின் வழியாக ஆச்சரிய முற்ற கலங்கிய புகங்கள் துடி துடிப்புடன் காத்துக் கொண்டிருந்தன.

“புகழுபெற்ற பிரெஞ்சுத் தாயகத்தின் தனிப் பெருந் தலைவரே! மூன்று ஆண்டுகளாக வழக்கை நடத்திய டார்ட் எனபவர் மீது நான் குற்றஞ்சாட்டு கிறேன். கிடைத்த உண்மைக் குறிப்புகளை மறைத்ததற்காக, யுத்த மந்திரியின்மீது நான் குற்றஞ்சாட்டுகிறேன் அதே பழிச் செயலைச் செய்த இராணுவக் குழுவினரையும் உதவிப் படைத்தலை வரையும் நான் குற்றஞ்சாட்டுகிறேன்! கைதியினிடத்தில் கொடுமை காட்டிய பாரிஸ் சிறைச் சாலைத் தலைவர்மீது நான் குற்றஞ்சாட்டுகிறேன்! வழக்கில் பொய்ச்சாட்சிகளும், பொய்க்கையெழுத் தும் தயார் செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகிறேன்!

பொதுமக்களின் மனதை மாற்றும் வகையில் பொய்ப்பிரசாரம் செய்த யுத்த இலாகா முழுவதை

ஷம் நான் குற்றம் சாட்டுகிறேன்! வழக்குக்கு ஆதாரமான சாட்சியங்களை தண்டிக்கப்படவ வல்ல பரிசீலனையும் சபாதானமும் கூறமுடியாத வகையில் அவசரத்துடன் அநீதி வழங்கிய முதல் இராணுவ மன்றத்தை நான் குற்றஞ் சாட்டுகிறேன்! உண்மையான குற்றவாளியை “குற்றமற் றவனென” பெருந்தவறு செய்த இரண்டாவது இராணுவ விசாரணை மன்றத்தை நான் குற்றஞ் சாட்டுகிறேன்! ஒரு அனுதையின்மீது இல்லாத பழக்கைச் சுமத்தி ஆயுட்கால தண்டளையைக் கொடுத்த அணைவரையுட-அந்தக் குற்றஞ் சாட்டிய அணைவர் மீதுபா நான் குற்றமுசாட்டுகிறேன்! இத் தகைய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதன் மூலம் நான் சட்டத்தை அவாடிப்ரவனா அவதிகளுள் எாககப்படுவேண என்பது தெரியும். அதைப்பற்றி நிக் கவலையிலை. நான் நீதி வேண்டிக்கிறேன். குழுறிக்கொண்டிருந்த எந்தோலும் வெடித்துவிட்டது; வளக்கமான மறுவிசாரணை நடப்பதாக!

பத்திரிக்கைக்கூடம் பரபரப்புடன் வேலை செய்யத் தொடங்கியது. முதல் பிரதி—இரண்டு மூன்று-வேகமாக-ஆயிரக்கணக்கில் பத்திரிக்கை குவிந்தது. ஜோலாவின் “குற்றச் சாட்டு” பாரி சைக் கவ்வியது, எதிர்பாராதது. ஒருவருக்கும் என்ன சொவைதென்றே புரியவில்லை. டித்த மங்கிரிசபை கூடியது. ஏதாவது செய்தாகவேண்டும், என்ன செய்வது? படைக குழுவினர் கூலியாட்ட சளையமர்த்தி, ‘‘ஜோலா வீழ்க்’’ எனக் கூவச் செய்தனர் விதிகளை மூர்க்கத்தனமான சம்பவங்கள் நடைபெற்றன. “அரோரி” பத்திரிகைக்கூடம் தாக்கப்பட்டது. ‘‘குற்றச்சாட்டு’’ செய்தத் தாள்கள் கீழிசைப்பட்டன. ஜோலாவின் கண்மூல அவருடைய கைக்கோலுக்குவழும் திரைபசின வைக்கோலுருவழும் தீயிலிடப்பட்டன.

ஜோலா துரத்தப்பட்டார். அவருடைய வண்டிக் குள் கற்றள் விழுக்கன இரத்தக காயத்துடன் ஜோலா வீட்டிற்குச் சென்றார். வீட்டில் தயாராக காத்துக்கொண்டிருந்த போலீஸ் ஜோலா வைக்கைதியாக்கியது.

ஜோலாவின் வழக்கு ஆரம்பமாகியது. ஜோலா விற்காகத் திறம்பட வாதித்தவர் லபோரி. வழக்கு ஆரம்பமாகும்பொழுது. அது தண்ப்பட வழக் கென்றும், டிரைபஸ் வழக்கிற்குச் சம்பங்கப்பட்ட தலைவன்றும் நிதிபதி கண்டிப்பாகக கூறினார். அது ஒரு இராணுவத்தினரின் நாடகம்போல முடிந்தது. கடைசியல் ஜோலா கூறியவை மறுக்க முடியாதன “கன் எழுதுபவன், பேசுந்திறன் பண்டத்தவனால்ல எனது வாழ்ந்தானில் பெரும் பகுதிஉண்மையோளிகாண செலவழிக்கப்பட்டது. அதை வருபபத்தால்தான் இந்த வழக்கில் ஈடுபட்ட டேநா. பலமான இராணுவத்தையும் அதிகார முனை அரசாங்கத்தையும் எதிர்க்க. முடியுமா? என என் நண்பர்கள் என்னைத் தடுத்தனர் நவி மூலிகையின் சிகித்தவில் தீ ரீட்டுயயின் அடுத்த பறன் பெரிடே..... வரலாற்றில் மறக்க முடியாத பெரும் குற்றத்தை இந்த நிதி மன்றம் செய்துவிட்டது. நிதிக்கு வழிகாட்டிய எனது புகழ் மிக்க தாயகம் அநிதிக்கு எடுத்துக்காட்டாக ஆக்கப்படுவதை கான் ஒப்பவில்லை.....”

பிரெஞ்சு நாட்டின் முன்னால், உலகின் முன் னால். அமுத்தமரகக கூறுகிறேன்; டிரைபஸ் குற்ற மற்றவன்! என்னுடைய நாற்பதாண்டு உழைப் பின் மீது, நாட்டிலே பரவிய புதிய உண்மையுணர்வின் மீது ஆணையிடுக கூறுகிறேன், டிரைபஸ் குற்றமற்றவன்! நான் அழித்தபோவேன்..... என் புகழ் மங்கிப்போகவாம்..... ஏவ்வூட்டியைப் பற்ற ஏற்றவன்!!”

ஜோலா போராடினார். விசாரிக்கு முன்பே மூடிவு கட்டப்பட்ட வழக்கில் நிதிக்கு இடமெப்படி இருக்க மூடியும்? ஒராண்டு சிறைதண்டனையும், மூவாய்ரம் பிராங்கு அபராதமும் ஜோலாவுக்கு விதிக்கப்பட்டது.

இராணுவத்தினர் குதுகவித்தனர். வெளியில் கூடியிருந்த கூட்டம் “இராணுவம் வாழ்க! வீழ்க ஜோலா” என முழங்கியது.

“ஏன் புகு டங்கிப் போகலாம்!” “ஆதூஷ் டிரைபஸ் குற்றஶ்ரவன்!” ஜோலாவின் முழக்கம் அது. புகும் மங்கவில்லை. பெரியதோர் ஒளியைப் பறப்பிக் கொண்டு சூளம்பட்டிரு, பாரெங்கும். டிரைபஸம் விடுதலை பெற்றுன். அது பிறகு, ஆனால் முதலில் வெற்றி இராணுவத்தினருக்கு. “வீழ்க ஜோலா.” முதலில், பிறகே “வாழ்க ஜோலா.” முதலில், ஜோலா, பாரிஸ் பட்டணத்திலே நிலைத்திருக்கவே மூடியாத நிலை இருந்தது.

ஜோலாவும் அவனுடைய நண்பன் பால் செலானே என்பவனும் அந்த ஊருக்கு மிகுந்த நம்பிக்கையுடன் தான் வந்தார்கள். பொழுது போவதுகூடத் தெரியாமல் இருவரும் சிறிய வாடகை அறையில் உட்கார்ந்து திட்டமிடுவார்கள். செலானே தன் ஒவியத் திறமையால் உலகையே ஆட்ட மூடியும் என்பான்; ஜோலா தன் எழுத்தாண்மையால் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம் எனக் கனவு காண்பான். கையிலிருந்த காசு குறையக் குறைய, அவர்களுடைய உற்சாகமும் குன்றியது, மிகச் சுலபத் தில் கட்டப்பட்ட கற்பணைக் கோட்டைகள் வெளுவிரவில் தரைமட்டமாயின. மிகுந்தவை இருட்டறையில் உலாவுகிற செலானேயும், வறுமைச்

சக்தியில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோலாவும் தான்.

ஜோலாவுக்குப் பாரிஸ் நகரத்துப் பெயர் பெற்ற புஸ்கக்கடையொன்றில் வேலை கிடைத் தது. புஸ்தகங்களை அடுக்கி மூட்டைகட்டும் வேலை தான் செய்தான். அதற்காகக் கிடைத்த சிறு வருவாய் அவர்களது 'எப்பொழுதும் வறுமை' என்ற நிலையை ஒழித்தது. ஜோலாவுக்கு இப்பொழுதுதான் தண்ணீச் சுற்றிலும் பார்த்து நுனுக்கங்களை உண்ரநேரம் கிடைத்தது. உள்ளே வறுமையாலும், துன்பத்தாலும் துடித்துக்கொண்டிருந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு ஆராய் ஆரம்பித்தான். அவன் ஆராய விரும்பிய உண்மைகள் மேல்பூச்சின்றி, மறைக்கப்படாத தால் சந்து பொந்துகளில் பொதிந்து கிடந்தன. ஒவ்வொரு உண்மையும் வைரத்தைப் போன்று அவனுக்குப் பிரகாசித்தது. சோர்வும் வெறுப்பும் கொள்ளாமல் ஜோலா தான் பார்த்தவைகளைக் குறிப்பெடுத்தான். பெரும் போருக்கு ஆட்கள் திரட்டுவதைப்பேரல ஜோலா சமூக அந்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தான். இரவில் வெகு நேரம்வரை பாரிஸ் நகரத்துச் சேரிகளில் அவன் உலவுவான். வீதியோரத்திலும், சாக்கடைப் பக்கங்களிலும், இடிந்த மனைகளிலும் ஆற்றுப் படிக்கட்டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் பொறுக்கமாட்டாது அடைந்து கிடப்பதைக் கண் னுற்றுன். இருட்டின் கறைகள், இருண்டவாழ் வினர், தொங்கும் நரம்பின் குப்பைகள், சமூக பலிபீடத்தில் சாய்ந்த மாந்தர் அணைவரையும் கண் னுற்றுன்.

ஜோலா சிறு சிறு கட்டுரைகள் எழுதி, பத்திரிகைக்காரர்களிடமிருந்து உதவிபெறுவான். புத்தகக் கடைச் சொந்தக்காரருக்கு ஜோலாவின்

போக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய “கீழ்த்தரமான” கட்டுரைகளால் கடையின் மதிப்புக் கெட்டு விடுவேன் அவர் பயந்தார். அதற்கேற்றுற்போல் கலைச் சீமான்களையும், அரசியல் கன ஊன்களையும் கடிமையாகக் கண்டித்த ஜோலா எழுதிய புத்தகம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. ஜோலாவும் வேலையை விட்டு நிகப்பட்டான்.

1881-ம் ஆண்டு முதல், அதாவது அவனுடைய 2 -ம் வயதிலிருந்து ஜோலா தன் பேருவை கம் பிரேயா வாழுவேண்டிவந்தது ஜோலா மனது குலைய வில்லை உறுதியுடன் தன் போராட்டத்தைத் துவக்கினான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அட்டவணை போட்டுக்கொண்டு சலியாது அவன் உழைப்புத்தான். நூல்களைப் பதிப்பிக்க அவனுடைய காலைப்பறைராருவர் முன்வந்தார். ஜோலாவின் கணத் தள் கட்டுரைகள் ஒவ்வொன்றாக சென்றிர ஆரம் பித்தன. அவைகள் சமூகத்தின் அந்தியையும் அரசியல் அக்ரமத்தையும் வன்மையாகக் கண்டித்தன. முதலில் அவனுடைய புத்தகங்கள் விலை போகவில்லை. சுடன்னில் தங்களைப் பற்றிய முழு உண்மையை உணர மக்கள் மனங்கூசினர், புத்தகக் கடைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை.

சாதாரண ஜோலா இலக்கிய உலகில் புகுங்கு விட்டார். புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பின மரையுங்கிழிலிருந்து விரைந்து வரும் போராறுகளைப் போல, கட்டுரைகள் ஜோலாவின் பேரு முகையிலிருந்து கிளமபின் அவருடைய நாவளகளைத்தும் அடிப்படையான கருத்துக்களில் மீது கட்டப்பட்டவை. கற்பணையில் கணி தருகிற கற்பகத் தருவைவிட, குருபை மேட்டுள் சேர்ந்திருக்கிற முட்செடி ஜோலாவுக்கு மேலான-

தாழிருந்தது. தான் கண்ட உண்மைகளை எழுச்சி தரும் வகையில் அவர் உலகுஞ்சு எடுத்துக் காட்டி வர். சமூக அமைப்பில் கண்ட ஏற்றத் தமிழ்வைகளைச் சுட்டிக்காட்டினார். கொடுங்கோலர்களை எதிர்த்தார் குருரார்களைச் சாடினார். அவருடைய நாவல்களில் நிலைபற்றீர், வஞ்சகர், அனுதைகள், ஆஸ்வக்காரர், திருடர், சீசாம்பேறிகள், குடிகாரர், கனவுகாண்போர், நலிந்த உழவர், ஒடுக்கப்பட்ட உழைப்பாளர், கொடிய முதலாளிகள், பேராசைப் பாதிரிமார், முதுகெதும்பற்ற கலைவாணர், வெறிகொண்ட மதப்பித்தர், அணைவரும் சித்தரிக்கப்பட்டனர்.

சாதாரண குடும்பத்தினரின் வரலாற்றை விளக்கமாகத், தொடர்ந்து எழுதுவதென ஜோலா 1871-ல் தொடங்கிச் சுமார் 30 ஆண்டுகளில் 20 நாவல்கள் வெளியிட்டார். ஒவ்வொரு நாவலும் வாழ்க்கைப் பகுதியை தனித் தனியாக விளக்குவது. மார்க்கட்டைப் பற்றிய நாவலில் பணத்திற்காகச் செய்யப்படும் மோசடிகள் கூறப்பட்டுள்ளன. அடுத்த நாவல் குடியைப் பற்றியது அது 1877-ல் வெளிவந்தது. ஜோலா எழுதிய நாவல்களில் முகவில் மக்களை அவர் பக்கம் இழுத்தது அந்த நாவல்தான்.

1880-ல் “நானு” வெளிவந்தது. “லா பெட்டெட் ஹூமன்னே” என்பது புகைவண்டிகளைப் பற்றியது. “ஜெர்மினல்” சுரங்கங்களின் இருண்டவாழ்வைப் படம் பிடிப்பது. பெரும் முதலாளிகளின் சுரண்டல் போக்கை வெட்டவெளிச் சமாக்கி யது “வார் ஜெந்த்” உலக வாலாற்றில் எழுந்த முதல் தொழிலாளர் அரசாங்கம் உள்ளாட்டு முதலாளிகளாலும், பிரெஷிய பிரபுக்களாலும் நெரிக்கப்பட்டத் தொழிலாளின் இரத்தமும், ஏழையின் கண்ணீரும் ஈந்தப்பட்ட 1870-ம் ஆண்டைப்

பற்றிய “சீழ்ச்சி” ஜோலாவின் நாவல்களில் உயர்ந்த வகையில் ஒன்றாகும். “இலவார்ட்ஸ்” என்ற நாவல் மதத்தின் மூட நம்பிக்கைகளைச் சிதைத்தது.

போராட்டுப் பெற்ற நிலையை, ஒரு தூர்ப்பாக்கியனுக்கு நீதி தேடித்தரத் துணிந்ததால் இழந்த ஜோலா சிறை புகடேவண்டுமென்று “தீர்ப்பு” கிடைத்தது.

ஜோலாவின் இடையருத் தழைப்பிற்கு அவரடைந்த பலன்!

நாட்டை விட்டு ஒடிப்போகும்படி நண்பர்கள் கூறினர். “அது கோழைத்தனம்” என ஜோலா உதறித்தள்ளினார். பக்கத்திலிருந்த நண்பர் அவரைத் தட்டி, ‘ஜோலா! பாரிஸ் சிறையில் வாடுவை தில் பலனில்லை. வெளி நாட்டுக்குச் செல். அங்கு ருந்து டிரைபஸ் வழக்குப்பற்றி கட்டுரைகள் அனுப்பு, ஒடிப்போவதால் நீ கோழையாக மாட்டாய். தாப நாட்டை விட்டு, மனைவி, நண்பர்களை விட்டு ஒடுக்கிறைய். உன் கருத்தை—லட்சியத்தைப் புறக்கணித்தல்ல. சில சமயங்களில் கோழைப் பட்டத்தை ஏற்றுக்கொள்ளப்போயிரும் யேன்டீரி” என்றார். ஜோலா அதை ஏற்றுக் கொண்டார். 1897-ம் ஆண்டு, அவரது 57-ம் வயதில் ஜோலா இங்கிலாந்துக்கு ஒடினார்.

ஜோலாவின் பெயின்டுகள் தூரத்திலிருந்து வீசப்பட்டன. “அரோரி” பத்திரிகை இடை விடாது உழைத்தது. உண்மை கிளம்பி விட்டது, அதைத் தடுக்க எவ்வாறும் முடியாது.

ஜோப்பியநாடு அரசியலிலே இரண்டாகப் பிரிந்தது. ஒரு பக்கத்தில் வெறிபிடித்த இராணுவம், பிரபு, அரச வம்சம், மதத்திற்கும் கல்காகும்.

பாதுகாப்பளிக்கிற குருமார் கூட்டம். மறு பக்கத்தில் மேதுவாகத் தலை தூக்குகிற புத்தணர்ச்சி.

பிரெஞ்சு மந்திரி சபை மாறியது. உண்மைத் துரோகி எஸ்டர் ஹெலி கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுக்கு உதவியாக இருந்த ஹென்றி தற்கொலை செய்து கொண்டான். எஸ்டர் ஹெலி நாட்டை விட்டோடினான். முன் வழக்கை ஜோடித்த இராணுவ வழக்கறிஞர் டார்ட் வேலீஸி விருந்து நீக்கப்பட்டான். டிரைபஸ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1899-ல் பிரான்சு நாட்டுக்கு ஜோலா, திரும்பி னன். மூன்றாண்டுகளுக்கப்படியும் துடிதுடிப்பான் இருதயம் ஓய்ந்தது. 1902 செப்டம்பர் 76-ல் ஜோலா இறங்தார். அவருடைய மூயற்சிகள் வீண் போகவில்லை. நீண்டகால வழக்கின் பின் டிரைபஸ் 1906-ல் தூய்மையானவன் என் முழுவிடுதலையளிக்கப்பட்டு உயர்ந்த இராணுவப் பதவிகள் கொடுக்கப்பட்டான்.

அவருடைய கல்லறைக்கருகில் அனதேல் பிரான்சு உணர்ச்சிமிக்க சொற்பொழி வாற்றி னார். “நீதி, உண்மை இவைகளைத் தவிர்த்த வேறொவும் அமைத்தை வழங்காது, ஜோலா உலக உணர்வின ஆரம்பத்தைக் குறிப்பவர்.”

இலக்கியத்தில் ஜோலா அவருடைய ஏடுகளின் அளவினால் மதிப்பெய்தவில்லை, எனியநடையில் ஒளிவிட்ட கருத்துக்களுக்காக, ஏழை எளியோரைப்பற்றித் தீட்டிய எழுத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளிவேடம், அநீதி, சுரண்டல் முறை, போர் இவைகளை எதிர்த்து எழுதியதற்காக மட்டுமல்ல; சமயம் நேர்ந்தபொழுது தனது தள்ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகார

முன்ன அரசாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியனுக நாட்டையும் வீட்டையும் விட்டோடிப் போராடிய திறத்திற்காக ஜோலா உலக வரலாற் றிலூ இடம்பெற்றுவிட்டார். “பிரான்சு நாட்டிற் குப் பலவகைகளில் தன் உழைப்பைச் செலுத்த வாம் ஒருவன். வானேந்தி சியா, பேனுவைப் பிடித்தோ தன்கடமையை நிறைவேற்றலாம்; என் பங்கில் எயிலி ஜோலா என்ற பெயரை வருங்காலத் திற்கு வழங்குகிறேன். அது இரண்டிலொன்றை ஆராய்ந்து அடைவதாகு” என்று ஜோலா கூறி ஞர். வருங்காலம்—பின் சந்ததி ஜோலாவைவுந் தேர்ந்தெட்சித்துள்ளது.

ஜோலா ஓய்வே யறியாத உழைப்பாளி. அவருடைய வாழ்வு ஏமாற்றங்கள் நிறைந்தஶா யிருந்தது. குறிப்பாக பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க மறுத்தது. ஆனால் பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரிய னுக வல்ல, உலக இலக்கியத்தில் உயர்ந்த இடத்தை ஜோலா அடைந்து விட்டார்.

எதை எழுதுவது என்றீருர் நாள் நம் கண்ணுக்குச் சந்தேகப் பிறந்தது. தாமரை தன் அழகைக் காட்டி, எழுதச் சொல்லிற்றார், காடும் கழனி யும், கார்முகிதும், கலைப் பாரியும், மயிலையை மாதிரும், செவ்வானமும், அண்ணமும். வீரமும் பீரவும், என்கைப்பற்றி எழுது! என் எழிலைப்பற்றித் தீட்டு என்று கூவினா. கவிஞர் கூறுகிறார் கேளுங்கள், ஜோலாவின உணர்ச்சி அதிலே உண்ணதைக் காணுங்கள்.

“தன்னிலே, தயிறு நடவிலே யுவன
ஏது யிழியக்கள் துயின்றுந்தார்
அன்னோ காட்சி சீக்கு முட்டாக்கி பேசி
துயிச் வந்து கெந்துவே!”